



COIMBATORE NEWS LETTER

MARCH 2025



PRAY



FAST



GIVE

Highlights of previous Month



*Feast Mass, Our Lady of Lourdes' Shrine,
Lourdupuram*



*Feast Mass, St. John Bosco's Church,
Goundampalayam*



*Feast Mass. Sacraments of
Holy Communion and Confirmation,
St. John De Britto's Church, R S Puram*



*Laying the foundation for New Church,
Church of Our Lady of Nativity, Udumalpet*



*Lighting Ceremony for 10,11,12th Students,
St. Michael's Mat. Hr. Sec. School*



*Ordinary 7th Sunday Mass,
Velankanni Arokia Madha Church, Selvapuram*

COIMBATORE NEWS LETTER

March 2025



Intention of the Pope

For the New Martyrs

Pope Francis invites prayer “for those around the world who risk their lives for the Gospel, to inspire the Church with their courage and missionary zeal.”

Fr. Secretary

Bishop's House, Post Box No. 6, Coimbatore - 641 001.
www.coimbatore diocese.org | cbebishophouse@gmail.com

☎ : +91 94430 39182



தம் திருத்தத்தை பிரான்சிஸ் அவர்களின்

2025-ஆம் ஆண்டிற்கான தவக்காலச் செய்தி

"எதிர்நோக்கின் அடிப்படையில் நாம் அனைவரும் இணைந்து பயணிப்போம்!"

மொழிபெயர்ப்பு: அருள்முனைவர். பிரான்சிஸ் ஜோசப்

தமிழக ஆயர்போவை துணைப் பொதுச் செயலர்.

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே!

நாம் அனைவரும் திருநீற்றை நெற்றியில் பூசிக்கொள்ளும் பரிசுரச் சடங்கின் வழியாக, தவக்கால ஆண்டுத் திருப்பயணத்தை தம்பிக்கையிலும் எதிர்நோக்கிலும் தொடங்க உள்ளோம். நமது அன்னையும் ஆசிரியையுமான திரு அவை, கடவுளின் அருளுக்கு நமது இதயங்களைத் திறந்திட அழைத்து, ஆண்டவர் இயேசு கிறிஸ்து பாவத்தின் மீதும் சாவின் மீதும் கொண்ட பாஸ்கா வெற்றியை மிகுந்த மகிழ்வோடு நாம் அனைவரும் கொண்டாட விரும்புகிறது. இதுவே, "சாவு முற்றிலும் ஒழிந்தது: வெற்றி கிடைத்தது. சாவே, உன் வெற்றி எங்கே? சாவே, உன் கொடுக்கு எங்கே?" (1 கொரி 15: 54-55) என்று பலுடியாரை அறைகவலிடத் தூண்டியது. உண்மையிலேயே சிலுவையில் அறையப்பட்டவரும் பின்பு உயிர்த்தெழுந்தவருமான இயேசு கிறிஸ்துவே நமது தம்பிக்கையின் இதயமாகவும் எதிர்நோக்கின் உறுதிமொழியாகவும் உள்ளார். இது, தம் அன்பார்ந்த மகனில் முன்பே நிறைவேறிய நிலைவாழ்வு என்னும், கடவுளின் பெரிய வாக்குறுதியாக அமைகிறது (கான். யோவா 10:28; 17:3).

யூபிலி ஆண்டின் அருளில் நாம் பங்கெடுக்கும் இத்தவக்காலத்தில், 'எதிர்நோக்கின் அடிப்படையில் நாம் அனைவரும் இணைந்து பயணிப்போம்' என்றால் என்ன? என்பதைக் குறித்தும் கடவுள் தன் இரக்கத்தால் நம் எல்லாருக்கும் தனிப்பட்ட விதத்திலும் குழுவாகவும் விடுக்கும் மனமாற்றத்திற்கான அழைப்பினைக் குறித்தும் ஒரு சில சிந்தனைகளை விவரிக்க ஆதரவாகுகிறேன்.

முதன் முதலாக, பயணம் மேற்கொள்வது: இந்த யூபிலி ஆண்டின் விரிதவாக்கான 'எதிர்நோக்கின் திருப்பயணிகள்' விடுதலைப் பயண நூலில் விவரிக்கப்பட்டுள்ள வாக்களிக்கப்பட்ட நாட்டை நோக்கிய இஸ்ராயேல் மக்களின் நெடிய பயணத்தை நம்மில் தூண்டி எழுப்புகிறது. அடிமைத் தனையிலிருந்து விடுதலையை நோக்கிய கடினமான இத்தப் பாதை, இறைவனால் விரும்பப்பட்டதும் வழிநடத்தப்பட்டதுமாய் உள்ளது. அவர் தம் மக்களை அன்பு செய்பவராகவும் எப்பொழுதும் அவர்களுக்கு தம்பிக்கைக்குரியவராகவும் இருக்கின்றார். நாம் வாழும் இந்நாள்களில் நம்முடைய சகோதர சகோதரிகள், தங்களுக்குத் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கும் சிறந்ததொரு வாழ்வை அமைத்துக்கொள்ள அவலம் மற்றும் வன்முறை போன்ற சூழ்நிலைகளிலிருந்து தப்பித்துச் செல்ல நினைக்கும் அவர்களை நினைக்காமல், விவிலியத்தினுடைய விடுதலைப் பயணத்தைச் சித்தித்துப் பாப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஆகவே, மனமாற்றத்திற்கான முதல் அழைப்பு என்பது நாம் அனைவரும் இந்த வாழ்க்கையில் திருப்பயணிகள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்து வருகிறது. நம் அனைவரின் வாழ்வு, இந்தக் கருத்தை எப்படி பிரதிபலிக்கிறது என்பதைப் பற்றி சற்று, நம்மையே நாம் கேட்டுக்கொள்ள ஒவ்வொருவரும் அழைக்கப்படுகின்றோம். நான் உண்மையிலே பயணத்தை மேற்கொள்கிறேனா? இல்லை, பயத்தினாலும் எதிர்நோக்கின்மையாலும் செயலற்றவனாகவோ அல்லது என்னுடைய சுகமான வட்டத்தை விட்டு வெளியே வரமுடியாமல் தயக்கம் கொண்டவனாகவோ அதனால் நகர முடியாமல் அப்படியே தேங்கியே நிற்கிறேனா? நம்முடைய அன்றாட வாழ்க்கையை புலம்பெயர்த்தவரோடு அல்லது வெளிநாட்டவரோடு ஒப்பிட்டுப் பார்த்து அதன் வழியாக அவர்களுடைய அனுபவங்களில் எப்படி நாம் நம்மையே ஒன்றிணைத்துக் கொள்வது என்ற

படிப்பிணையைப் பெறவும், இதன் வழியாக கடவுள் நம்மிடம் தந்தையின் இல்லத்தை நோக்கிச் சிறந்த முறையில் நம் திருப்பயணத்தில் முன்னேற எதை எதிர்பார்க்கிறார் என்று கண்டுள்ளீர்ந்து கொள்வதும் நமக்கான சரியானதொரு தவக்காலப் பயிற்சியாக அமையும். வழிப்போக்கர்களாகிய நம் எல்லாருக்கும் இது சிறந்ததோர் ஆளபிக்க சோதனையாகவும் அமையும்.

இரண்டாவதாக, இணைந்து பயணித்தல்: கூட்டொருங்கியக்கத் திரு அனவாக இருக்க, இணைந்து பயணிக்க நாம் அழைக்கப்படுகிறோம். கிறித்தவர்கள் தனிமையாகப் பயணிக்கும் பயணிகளாக அல்லாமல் மற்றவர்களுடன் ஒன்றிணைந்து நடக்க அழைக்கப்படுகின்றோம். தூய ஆவியார் நம்மை பின்னால் கொண்டுவந்து நாம் சுயநலவாதிகளாக இல்லாமல் கடவுளையும் நமது சகோதர சகோதரிகளையும் நோக்கி நடந்திட உந்தித் தள்ளுகிறார். இணைந்து பயணித்தல் என்பது கடவுளின் பிள்ளைகள் என்ற பொதுவான மேன்மையின் அடித்தளத்தில் நம் ஒன்றிப்பை ஒருங்கிணைத்து பார்ப்பதாகும் (காண். கலா 23: 26-28). அதாவது, ஒருவர் மற்றவருடன் இணைந்து நடப்பதும், எவரையும் தள்ளாமலும் பிடித்து விடாமலும், கோபம் மற்றும் வெளிவேடத்தால் எவரையும் பின்னால் விடாமலும் ஒதுக்கி விடாமலும் இருப்பதாகும். நாம் அனைவரும் அன்பிலும் பொறுமையிலும் அடுத்தவர் நலனில் அக்கறை கொண்டு ஒன்றை இலக்கை நோக்கி உறுதியோடு ஒரே திசையில் பயணிப்போம்!

இத்தவக்காலத்தில் நம்முடைய வாழ்க்கையில், நம் குடும்பங்களில், பணித்தளங்களில் மற்றும் பொது இடங்களில் நாம் மற்றவருடன் ஒன்றாக இணைந்து நடப்பதற்கும் அவர்களுக்குச் செவிமடுப்பதற்குப் பதிலாக நம்முடைய தேவைகளைப் பற்றி மட்டுமே தினைத்துக் கொண்டிருக்கும் சோதனையிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளத் தகுதி உள்ளவர்களா? என்பதைக் குறித்துக் கடவுள், நம்மைச் சுய பரிசோதனை செய்ய அழைக்கிறார். இறையாட்சிப் பணியில் பங்கு பெறும் ஆயர்களாக, குருக்களாக, துறவிகளாக, பொதுநிலையினர்களாக மற்றவர்களோடு இணைந்து செயலாற்றுகிறோமா? என்று நம்மை நாம கேட்டுக்கொள்வோம். நம் அருகில் இருப்பவரோடும் தூரத்தில் இருப்பவரோடும் ஆக்கபூர்வமான உடல் மொழிகளில் வரவேற்கும் மனநிலையை வெளிப்படுத்துகிறோமா? குழமங்களில் தானும் ஒருவர் என மற்றவர்கள் பங்கெடுக்கச் செய்கிறோமா? அல்லது அவர்களைத் தனித்து வைக்க முயற்சித்திருக்கிறோமா? இதுவே மனமாற்றத்தின் இரண்டாம் அழைப்பாகும். அது கூட்டொருங்கியக்கத்திற்கான அழைப்பாகும்.

மூன்றாவதாக, எதிர்நோக்கின் அடிப்படையில் நாம் அனைவரும் இணைந்து பயணிப்போம்; ஏனெனில், வாக்குறுதியை நாம் பெற்றுக் கொண்டுள்ளோம். பூபிலியின் மையக்கருத்தான 'எதிர்நோக்கு ஏமாற்றம் தராது' (உரோ. 5:5) என்பது, பாஸ்காவின் வெற்றியை நோக்கி நமது தவக்காலத் திருப்பயணத்தின் இலக்காக அமையவேண்டும். 'நம்பிக்கை விடுதலை அளிக்கும்' என்ற தனது திருமடலில், திருத்தந்தை 18-ஆம் ஆழ்வாதப்பர் நமக்குக் கற்பித்ததைப் போன்று மனிதனுக்கு திபத்தனையற்ற அன்பு தேவை. "சாவோ, வாழ்வோ வானூதரோ, ஆட்சியாளரோ, நிகழ்வனவோ, வருவனவோ, வலிமை மிக்கவையோ, உள்ளத்தத்தில் உள்ளவையோ, ஆழத்தில் உள்ளவையோ, வேறெந்த படைப்போ, நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது என்பது என் உறுதியான நம்பிக்கை" (உரோ 8: 38-39), என்று சொல்ல உறுதித்தன்மை தேவைப்படுகிறது. என் நம்பிக்கையாம் கிறிஸ்து உயிர்த்துவிட்டார்; அவர் மரட்சியில் வந்து ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்; சாவு வெற்றியாய் உருமாற்றம் பெற்றுள்ளது. ஆகவே, கிறிஸ்தவர்களின் நம்பிக்கையும் சிறந்த எதிர்நோக்கும் கிறிஸ்துவின் உயிர்ப்பில் அடங்கியுள்ளன.

இதுவே, மனமாற்றத்தின் மூன்றாவது அழைப்பு: கடவுளையும் நிலைவாழ்வாகிய அவரது சிறந்த வாக்குறுதியையும் நமடும் எதிர்நோக்கிற்கான அழைப்பாகும். ஆண்டவர் எனது பாவங்களை மன்னிக்கிறார் என்று உறுதி கொள்கிறேனா? மீட்புக்காக ஆலைய் இருந்து அதை அடைவதற்கு கடவுளின் உதவியைக் கேட்கிறேனா? வரலாற்றின் நிகழ்வுகளை விளக்குவதற்கும் நீதிக்கும்

சகோதரத்துவத்துக்குமான அர்ப்பணத்தை என்னில் தூண்டுவதற்கும் நமது பொது இல்லத்தைப் பராமரிப்பதற்கும் மற்றும் அதன் வழியாக எவர் ஒருவரும் தனித்துவிடப்பட்டதாய் உணராமல் இருக்கவும் என்னைச் செயல்படத் தூண்டும் எதிர்நோக்கை உறுதிபட அனுபவிக்கின்றேனா?

சகோதரிகளே, சகோதரர்களே, கிறிஸ்து இயேசுவில் நமக்குக் கிடைக்கப்பெற்ற கடவுளின் அன்பிற்காக நன்றி. 'எதிர்நோக்கு ஏமாற்றம் தராது' (காண். உரோ 5:5) என்பதில்தான், நாம் உறுதி அடைந்துள்ளோம். "நம்பிக்கை என்பது ஆன்மாவின் உறுதியான நிலையான நங்கூரம்". அதுவே எல்லாரும் மீட்படைய திரு அவையை இறைவேண்டல் செய்யத் தூண்டுகிறது (1 திமோ 2:4). விண்ணக ஆட்சியில் தனது மனவாளன் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும் ஆவலைக் கொடுக்கிறது. இதுவே, அவிலா திரேசாவின் இறைவேண்டலாகவும் இருந்தது: "நம்பிக்கை கொள், ஓ மனமே, நம்பிக்கை கொள். நாளும் நேரமும் உங்களுக்குத் தெரியாது. விழிப்பாய் இருங்கள், ஏனெனில், நிலையானவற்றைக் குறித்து உங்களது பொறுமையின்மை சந்தேகத்தை வலுப்பெறச் செய்தாலும் குறுகிய ஒன்றை நீண்டதாக மாற்றினாலும், அனைத்தும் விரைவாகக் கடந்து செல்கிறது" (கடவுளுக்கு ஆன்மாவின் ஆச்சரிய குறியீடுகள் 15: 3).

நம்பிக்கை எதிர்நோக்கின் அன்னையாம் கன்னி மரியா நம் அனைவருக்காகவும் பரிந்து பேசி, தவக்காலத் திருப்பயணத்தில் நம்மோடு இணைந்து பயணம் மேற்கொள்வாராக.

(உரோமை, தூய யோவான் ஆலயம் இலத்திரான் பேராலயம், 6 பிப்ரவரி 2025, மறைச்சாட்சிகளான பால் மீக்கி மற்றும் அவருடைய தோழர்கள் தினைவு தினத்தன்று கொடுக்கப்பட்டது.)



Bishop's Message

Dear Rev. Fathers, Religious and People of God,

On 5th of March, we commence the holy season of Lent with Ash Wednesday, a time of preparation for the celebration of Easter through penance, prayer and works of Charity. In a nutshell, it is one of the best seasons in the liturgical calendar. During this Lenten period, the Church gives us numerous pious activities to look back on our life and make use of this season to renew ourselves spiritually. In this season, we are earnestly exhorted to visit the churches frequently, spending more time before the Blessed Sacrament. Let us follow this excellent practice and be reconciled with God and neighbors. Another excellent piety given to us is the way of cross which helps us to contemplate the passion of Our Lord and participate in the resurrection of Christ. In the words of St. Paul, this is the favorable time and this is the day of salvation. This is the right moment to return to God.

We are also exhorted to do some fasting and the money we save through this fasting should be given to acts of charity, such as helping the poor and the needy. Our Pope Francis says that the fasting which is not oriented towards helping the poor is considered to be a false fasting. Let us take to heart the advice of the Pope in helping the poor and the needy. Almsgiving is an act by which God forgives and forgets our sins. Please instruct your parishioners to do charity during this season.

On 19th of March, the church celebrates the feast of the great Saint, St. Joseph. He is the patron saint of our minor seminary. We wish Fr. Rector, Vice-Rector and all the seminarians a Happy Feast and promise our prayers for them. The construction of minor seminary is still pending and the papers are with the officials. Kindly pray earnestly so that all the hurdles will be solved. At this juncture, as you know, there is a paucity of vocations in our diocese. The best place for the vocation is the families. Kindly instruct the parents to foster vocations in their families. It is the duty of the parents to nurture vocation.

Thanking you and with manifold God's blessings

Yours devotedly in Christ

+L. Thomas Aquinas
Bishop of Coimbatore

Bishop's Engagements

Date/Time	Programme	Place
01.03.2025 Sat / Eve	Community Hall Blessing	St. Aloysious' Church, Dharapuram.
02.03.2025 Sun / Mor	Nuptial Mass	St. Michael's Cathedral, Coimbatore.
Eve	Renovated Church Blessing	St. Mary's Magdalene Church, Karamadai
05.03.2025 Wed / Mor	Ash Wednesday Mass	Holy Eucharist Church, Nallur.
Eve	Ash Wednesday Mass	St. Michael's Cathedral, Coimbatore.
06.03.2025 Thu / Eve	Completion of Follow-up Proceedings of the Beatification of the Servant of God Joseph Louis Ravel	Bishop's House Coimbatore.
10.03.2025 Mon/Mor	Workshop on Commission for Migrants	TASSOS, Trichy
15.03.2025 Sat / Eve	Jubilee Mass for Disabled Children	Star Special School, Ondipudur.
16.03.2025 Sun / Mor	Mass for the Tercentennial Birth Anniversary of Pietro Biagio Licchetta, SJ (Rayanandar Swami)	St. Aloysious' Church, Dharapuram.
19.03.2025 Wed / Mor	Minor Seminary Feast Mass	Jeeva Jothi Ashram, Bishop's House.
Eve	Adoration and Minor Seminary Feast Celebrations	Jeeva Jothi Ashram, Bishop's House.
23.03.2025 Sun / Mor	Awarding the Pupils of Bible Class	Jeeva Jothi Ashram, Bishop's House.

Date/Time	Programme	Place
26.03.2025 Wed / Eve	Annual Day Celebrations	Bishop Ambrose College, Coimbatore.
30.03.2025 Sun / Eve	Jubilee Mass for the Pilgrims	Rosary Retreat Centre, Karumathampatti.

From Vicar General's Desk

Dear Rev. Fathers,
Greetings from Fr. Vicar General,
This month, recollection will be in Vicariate level.

MEDICAL FUND PAID FROM 28.01.2025 TO 24.02.2025

S.No	PARISH	AMOUNT
1	RATHINAPURI PARISH	15,000.00
2	KARUR PARISH	10,000.00
	TOTAL	25,000.00





ஜீவஜோதி அருட்பணி மைய செய்திகள்

மறைப்பணி பணிக்குழு:

ஆசிரியர்களின் ஆன்மீக தியானம்:

கடந்த மாதம் 01.08.15 ஆகிய தேதிகளில் நமது மறைமாவட்ட கத்தோலிக்க பள்ளிகளில் பணிபுரியும் கத்தோலிக்க ஆசிரியர், ஆசிரியர்களுக்கு ஆன்மீக தியானமானது 01.02.2025ம் தேதி வெள்ளக்கோவில் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், 08.02.2025ம் தேதி கோவை கார்மேல் கார்டன் மெடிக் பள்ளி மற்றும் 15.02.2025ம் தேதி கருமத்தம்பட்டி செபமாலை தியான இல்லம்; ஆகிய மூன்று இடங்களில் நடைபெற்றது. இத்தியானத்தில் சுமார் 1100 ஆசிரிய பெருமக்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். இந்த தியானங்களை மறைமாவட்ட கல்வி பணிக்குழுவும் மறைக்கல்வி பணிக்குழுவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தார்கள். இதை வழிநடத்திய அருட்பணி. ரஞ்சித் குமார், அருட்பணி. அலெக்ஸ் ஆண்டனி, அருட்பணி. இருதயசாமி (கப்புசியன் சபை) அவர்களுக்கு நன்றிகளும், பாராட்டுகளும்;. இத்தியானம் சிறப்புற நடைபெற இடம் கொடுத்து உதவிய அருட்தந்தையர்களுக்கும், கார்மேல் கார்டன் மெடிக் பள்ளி தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர்க்கும் மனமார்ந்த நன்றிகளும், பாராட்டுகளும்.

மறைக்கல்வி மற்றும் நன்னெறிகல்வி ஆண்டுத்தேர்வு:

கடந்த மாதம் 05.02.25ம் தேதி நமது மறைமாவட்ட கத்தோலிக்கப் பள்ளிகளில் 3ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஜீவஜோதி அருட்பணி மையம் வினாதாள்கள் தயாரித்து கொடுத்து மறைக்கல்வி மற்றும் நன்னெறிக்கல்வி ஆண்டுத்தேர்வு பள்ளிகளின் மூலம் நடைபெற்றது. இத்தேர்வில் முதல் மதிபெண் பெறும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் இயக்குநர் தந்தை பள்ளி சந்திப்பின் போது பரிசுகள் வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துவார்.

V.B.S. மாநிலப்பயிற்சி:

கடந்த மாதம் 22.23 (சனி, ஞாயிறு) தேதிகளில் ஓசூர் சீயோன் தியான இல்லத்தில் திண்டிவனம் முப்பணி நிலையம் மகிழ்வோம் புகழ்வோம்.

V.B.S. 2025 மாநிலப் பயிற்சி பாசறையை வழிநடத்தினார்கள். இதில்

நமது மறைமாவட்டத்தில் இருந்து 3 நபர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றார்கள். இவர்களை ஊக்கப்படுத்தி அனுப்பி வைத்த பங்குத்தந்தையர்களுக்கு நன்றிகள்.

புனித மரியன்னை ஆலயம் - சிறுமுகை

கடந்த மாதம் 16.02.25ம் தேதி அன்று சிறுமுகை புனித மரியன்னை ஆலயத்தில் இயக்குநர் தந்தை அவர்கள் திருப்பலி நிறைவேற்றி அன்பியத்தைப் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. தொடர்ந்து பங்குத்தந்தையோடு இணைந்து அன்பிய பொறுப்பாளர்கள் தேர்தல் நடைபெற்று புதிய அன்பிய பொறுப்பாளர்கள் தேர்தெடுக்கப்பட்டார்கள். அவர்கள் கைகளில் எரியும் மெழுகுவர்த்தியோடு உறுதிமொழி எடுக்கப்பட்டு அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வு மிகசிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்த பங்குத்தந்தை அருட்பணி. லூர்து இருதயராஜ் அவர்களுக்கு நன்றிகளும், பாராட்டுகளும்.

புனித சூசையப்பர் ஆலயம் - இடுவம்பாளையம்:

கடந்த மாதம் 23.02.25ம் தேதி அன்று இடுவம்பாளையம் புனித சூசையப்பர் ஆலயத்தில் இயக்குநர் தந்தை அவர்கள் திருப்பலி நிறைவேற்றி அன்பிய பொறுப்பாளர்கள் மற்றும் பங்குப்பேரவை நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று புதிய அன்பிய பொறுப்பாளர்கள் புதிய பங்குப்பேரவை நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டார்கள். இந்நிகழ்வு மிகசிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்த பங்குத்தந்தை அருட்பணி. புஷ்பநாதன் அவர்களுக்கு நன்றிகளும், பாராட்டுகளும்.

குடும்பநலப்பணிக்குழு:

கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் சனி மற்றும் ஞாயிறு (08.02.2025 & 09.02.2025) அன்று திருமணத் தயாரிப்பு கருத்தரங்கு வகுப்பானது ஜீவஜோதி ஆசிரமத்தில் நடைபெற்றது. இதில் 74 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் இரண்டாவது ஞாயிறு பெற்றோருக்கான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் 100 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

மார்ச் மாதம் திருமண கருத்தரங்கு வகுப்பானது இரண்டாம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை (08.03.25 & 09.03.25) அன்று ஜீவஜோதி அருட்பணி மையத்தில் நடைபெறும். ஞாயிறு (09.03.25) பெற்றோருக்கான கருத்தரங்கு நடைபெறும்.

அடுத்த மாதங்கள் நடைபெறும் நாட்கள்:

ஏப்ரல்	05.04.2025 & 06.04.2025
மே	திருமண தயாரிப்பு கருத்தரங்கு நடைபெறாது
ஜூன்	14.06.2025 & 15.06.2025

இடம்: ஜீவஜோதி அருட்பணி மையம்

நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

கட்டணம்: ரூ.800/-

பங்குத்தந்தையின் கனிவான கவனத்திற்கு:

1. திருமண கருத்தரங்கு காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகிறது. எனவே பங்கேற்பாளர்கள் சரியாக 9.00 மணிக்கு இங்கு இருக்கும்படி வலியுறுத்தவும். ஒருசிலர் காலதாமதமாக 10.00 (அ) 10.30 மணிக்கு வருகை தருகின்றார்கள்.
2. எனவே நீங்கள் அறிவிக்கும் போது நேரத்தையும் அறிவிக்கவும்.
3. பெற்றோர் கருத்தமர்வு ஞாயிறு நடைபெறுகிறது. அதற்கும் நீங்கள் வலியுறுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம். அவர்களுக்கும் நாங்கள் சான்றிதழ் வழங்குகிறோம். எனவே அதை கொண்டு வரச்சொல்லி சரிபார்க்கவும்.
4. வருகிற ஏப்ரல் மாதம் இரண்டாவது ஞாயிறு கருத்தோலை ஞாயிறாக இருப்பதால் ஏப்ரல் மாதம் மட்டும் முதல் சனி, ஞாயிறு 05.04.2025 ரூ 06.04.2025 அன்று நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
5. வருகிற மே மாதம் திருமண வகுப்புகள் நடைபெறாது என்பதை முன்சுட்டியே பங்கு மக்களுக்கு அறிவித்து வருகின்ற மாதங்களில் நடைபெறுகின்ற கருத்தரங்கில் பங்குகொள்ள ஆவன செய்ய வேண்டுகிறோம்.

உங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி

அருட்பணி D. ஆண்டனி ஜேகராஜ்,

அருட்பணி மைய இயக்குநர்

செபமாலை தியான மைய அருட்செய்திகள்

பிப்ரவரி 1 ஆம் தேதி மாத அர்ப்பணிப்பு செபவழிபாடனது இரவு 8.00 மணிமுதல் 10.00 வரை அன்னையின் வழியில் திருஜெபமாலையும், நற்கருணை ஆராதனையும் நடைபெற்றது.

1. பிப்ரவரி 7 ஆம் தேதி மாதத்தின் முதல் வெள்ளி அன்று இறைகுடும்பத்தில் இறையாசிரியர்கள் உபவாசக்கூட்டம் நடைபெற்றது.
2. பிப்ரவரி 8 ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை இரவு 10.00 மணிமுதல் காலை 5.00 வரை முழு இரவு செபமானது நடைபெற்றது. இதனை அருட்பணி அருள் இருதயராஜ், புனித சூசையப்பர் இளங்குருமடம் கோவை அவர்கள் வழிநடத்தினார்.
3. பிப்ரவரி 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இறைவார்த்தையின் வல்லமை உபவாசக்கூட்டம் நடைபெற்றது. இதனை அருட்பணி ஜான் யேசு சிஜ், பங்குதந்தை, காரமடை அவர்கள் வழிநடத்தினார்.
4. பிப்ரவரி 15 ஆம் தேதி கருமத்தம்பட்டி, ஈரோடு மறைவட்ட பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான ஒரு நாள் தியானமானது நடைபெற்றது. இதில் சுமார் 300 ஆசிரியர்கள் கலந்துக்கொண்டு இறையாசீர் பெற்றுச் சென்றனர்.
5. பிப்ரவரி 21, 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமைகளில் உபவாசக்கூட்டமானது நடைபெற்றது.
6. பிப்ரவரி 23 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை மரியாயின் சேனையினருக்கான சிறப்பு உள்ளிருப்பு தியானமானது யூபிலி ஆண்டில் இயேசுவை சந்திக்க அன்னை மரியாவோடு ஒரு எதிர்நோக்கின் பயணம் என்ற கருப்பொருளில் நடைபெற்றது.



அருட்பணி அலெக்ஸ் ஆண்டனிசாமி,
தியானமைய இயக்குநர்

Bible Commission

On Sunday 2nd February, 2025, Bible Class was conducted at the Basilica of Our Lady of Rosary, Karumathampatty. Fr. C. Lawrence began with the introduction and history on the Book of Revelation. He clearly explained, chapters four, five and six of the Book of Revelation verse by verse and responded to the queries of the participants. Refreshments provided to all the participants. Congratulations to Fr. K. M. C. Arun, Fr. Andrews Arokiaraj and the parishioners.

On Sunday 16th February, 2025, Bible Class was conducted at the Church of St. Catherine, Tirupur. Fr. C. Lawrence elucidated the meaning and significance of the Word of God and the Sacraments. He also explained the first three chapters of the book of Revelation verse by verse. He responded the queries of the participants. Refreshments and lunch were provided to all the participants. Congratulations to Fr. Arul Jebamalai Raj, Fr. Sagayaraj and the parishioners.

Bible Commission is pleased to inform that the Ninth Class of the Sixth Cycle of Certificate course was conducted on 23rd February, 2025 at Jeeva Jyothi Ashram, Bishop's House, Coimbatore. There were around 100 participants. Fr. C. Lawrence conducted all four sessions. He started with the recap of the Book of Revelation and provided a synthesis of what had been taught in the book of Revelation in the previous lectures. He explained about the Tree of Life, and Tree of Knowledge in relation to Salvation History, focusing on the mission of Jesus on the earth. He expressed in detail on the phrase "God created man in his likeness and image. He enumerated "LIKENESS" in relation to "Intellect and Will"

and IMAGE in relation to Grace. He clarified the role of Mary in the History of Salvation.

He then explained from Chapter Six to Chapter Sixteen, highlighting the important and key phrases in these chapters to decode the Book of Revelation. One could witness the zeal, enthusiasm and inquisitiveness of the participants. Finally, Fr. C. Lawrence responded to the following queries: 1. Why do we usually bury the dead? 2. What is the destiny of Judas Iscariot? 3. How do we understand 1 Cor 15:45-49? 4. Miracles are taking place for the people (in the Crowd) If so why does Markan Jesus urge the crowd to be silent? 5. Even though we have received the Holy Spirit through the Sacraments of Baptism and Confirmation, why do we commit sin? etc. The delicious lunch was sponsored by Mr. Ravi Shankar, Mrs. Lizzy and Mrs. Catherine Priya of Infant Jesus' Shrine, Kovaipudur.

I extend my sincere thanks to the Most Rev. Dr. L. Thomas Aquinas, Bishop of Coimbatore for his continuous prayer and support. My heartfelt thanks to Very Rev. Msgr. John Joseph Stanis, Vicar General, Fr. Antony Jesuraj, Director of Pastoral Centre, and Rev. Fr. J. Antony Selvaraj, the procurator. I offer my appreciation to Mr. Alphonse, Mr. Ruben Jeyaraj, Miss. Prabha and Mr. Leo for their meticulous arrangements. I express my gratitude to Mrs. Rani, Mrs. Julie, Daisy and all the volunteers for their service. Glory be to God.

Rev. Fr. C. Lawrence
Secretary, Bible Commission



News from CRI

CRI Consecrated Day Celebrations

CRI – Coimbatore Vicariate

The CRI Unit of Coimbatore Vicariate joyfully celebrated Consecrated Day on 02.02.2025 at Mount Carmel Parish, Podanur. The event began with a solemn prayer service, followed by a symbolic sapling planting, signifying growth in consecrated life. Seeking the intercession of the Blessed Virgin Mary, the participants recited the Rosary.

The highlight was the Eucharistic celebration, presided over by Rev. Fr. Melchior, the Episcopal Vicar, with concelebrating Religious priests. His reflection deepened the understanding of consecrated life. With the participation of 70 Religious from various congregations, the day



concluded with an Agape meal, strengthening fraternal bonds and fostering a spirit of communion.

CRI – Dharapuram and Erode vicariates

February 2nd, the Feast of the Presentation of the Lord and the World Day for Consecrated Life, was joyfully celebrated by the Coimbatore CRI unit across Dharapuram and Erode vicariates under the guidance of Rev. Fr. Christopher CssR, CRI President. The celebration took place at Saleth Madha Church, Chinnadharapuram, warmly welcomed by Rev. Fr. Victor Anthony Raj.



The day began with the blessing of candles, followed by a procession as a renewal of religious commitment. The Eucharistic celebration, led by religious members, was a profound experience. A vocation prayer was recited and shared, inspiring families to nurture vocations. Marking the Jubilee, CRI initiated planting 100 trees in each vicariate, with Rev. Fr. Christopher planting the first sapling. A special prayer highlighted the need for environmental care. The parish priest honored the participants with ponnadai. The celebration concluded with refreshments, fostering joy and fraternity.



Pollachi Vicariate – Consecrated Day Celebration

On February 2, 2025, the religious of Pollachi Vicariate gathered at Our Lady of Lourdes Church to celebrate Consecrated Life, renewing their commitment with joy and passion. The Eucharistic celebration, presided over by Fr. Arockiaraj OCD, emphasized trust in God and bearing fruit in mission.

A special moment of renewal was led by Fr. Jacob, the parish priest, as religious moved to the altar, singing "All to Jesus I Surrender", silently renewing their vows. The faithful prayed for vocations and acknowledged the role of religious in the Church. The day concluded with a candle procession, a sapling planting, and the distribution of vocation prayer cards and saplings, fostering awareness of environmental care. A time of fraternity and refreshment marked the end of this meaningful celebration.



CRI – Mettupalayam Vicariate

The Consecrated Life Day was joyfully celebrated at Fathima Church, Gandhi Puram, bringing together seven priests, three religious congregations, and three sisters. It was a moment of spiritual renewal, unity, and gratitude for religious service. The celebration concluded with an inspiring message, encouraging consecrated individuals to continue their mission with renewed zeal and faith.



Sr. Nirmala Joris (SSA)
 St. Ann's Convent, Thirumalaipalayam,
 Coimbatore Diocese CRI Unit.

News from CMSSS

Dear Fathers and Sisters,

Greetings Fathers

We conducted a Nabfins training session for the field coordinators. Repayment collection and the mobile app entry process were the main topics of the input session. They learned from the trainers the importance of the mobile entry and receipt book procedures. The meeting took place in the CMSSS conference room. The training with the Nabfins trainers lasted for one hour. The coordinators expressed concerns about loan repayments and cellphone access, and they also talked about the practical challenges they encounter in the field. Their questions were answered by Nabfins' trainers. The coordinators' performance in the future will be more efficient as a result of the session.



Meetings with regional leaders from each CMSSS region were held. Approximately fifty representatives from our areas attended the meeting, which took place in CMSSS Hall. The celebration of Women's Day and the development of SHGs in their different areas were the main topics of the meeting. The current state of the SHGs and the challenges of reviving the groups in the face of several issues were also discussed during the conference. The



Director instructed them on problem-solving approaches. The SHGs' current state was assessed in order to identify practical future solutions. The Director complimented the field coordinators' efforts and the collaboration of the regional leaders. A few bullet points were taken for the upcoming conference, which is scheduled for March 8, 2025, at CMSSS.

At the Valparai region, we had a tailoring unit session. It concerns the 'ARI' training, which is well-known throughout the state. The training would assist the women in generating some revenue for their family. Thus, with the trainer's assistance, we had scheduled a training session at Valparai. Ten days were spent in the training session. In our CMSSS hall, around fifteen women attended the continuous session. The women greatly benefitted from this instruction. I want to express my gratitude to the field coordinator for giving this training session. The next few months will see the result of this instruction. I also like to thank Fr. Jegan for blessing the training and for his assistance.



The domestic survey is being carried out throughout all of our CMSSS regions. In recent months, we have gathered over a thousand forms as part of the program. We have already met twice with seven hundred women in Pollachi and Coimbatore. We still intend to pursue this goal of forming them into a union. The goal of our field coordinators' days was to visit the field and gather as many forms as possible by the end of May. Only women who work in nearby households were the focus of the domestic survey. They were there when the ten questions on the questionnaire were completed. I express my gratitude to all of the regional leaders and coordinators who are collaborating on this endeavour.



In order to form SHGs in the Pollachi and Kinathukadavu areas, the new groups were met. The new groups are discovered and established in Kinathukadavu and Pollachi's outskirts. For the meeting with our field coordinator and trainer, the new group leaders were assembled. The vision of a SHG and the advantages of forming a group were explained to the new group leaders. The

leaders were given a thorough explanation of how to form a SHG and what to. The SHG leaders voiced their concerns, and all of the information regarding the SHG group was clarified for them. I want to express my gratitude to the trainers and all of the attendees for setting up this gathering.



KOLPING

On February 6th, we traveled to the Somanur region and the other villages in order to form new groups. We first traveled to Somanur. The parish priest talks about the group, and he gives us permission to visit the people and explain the benefits of Kolping. After that, members asked questions about Kolping, and they received satisfactory responses. I would want to thank Fr. John Xavier and Fr. Ignatius for encouraging the members to join the kolping in order to raise their level of living.

We also had another meeting at Mariya Nallur to discuss Kolping's structure and benefits. They were given a description of how Kolping can help them in their particular situation. After the members asked questions about the inner workings of Kolping, we had a one-and-a-half-hour group discussion with them and encouraged and guided them to join as a group in their neighborhood.



Additionally, we attended another gathering in Pallapalayam and the nearby village. They attended the group to learn more about Kolping's Structure and the benefits of belonging to the Kolping family. They were also given an explanation of the Kolping perks

according to their own situations. After voicing concerns regarding the kolping's internal loans and savings as well as its membership standards, the members were persuaded and guided to join as a group in their neighborhood. We had a general conversation and a discussion with members following the meeting, which lasted an hour.



On February 10th, we paid a visit to the Punitha Michael Kolping Family to see the groups. After visiting the folks and explaining the benefits of Kolping, members posed questions concerning the practice, to which they received thorough responses. The Punitha Michael Kolping family celebrated their 26th year together, and it was a lively day. I want to thank everyone in the group. We



conducted a one-hour group discussion with the members. We thank the coordinators and all the participants who participated in the meeting.

We spent Tuesday, February 17th, at the Helping Hand Old Age Home. They all prepared to rejoice at the old age home in Valparai Thiru Irudhaiya Kolping Family's sixth year of existence. There are 55 people living in the house, and Thiru Irudhaiya Kolping family members were given lunch and dinner for the elderly in Kotur and Alliyar. They spent more time with the elderly. They asked about the elderly home's care, treatment, and food provision, all of which they reviewed with the residents. They claimed they're all doing great, just like our own house. All of them said, "We are happy in this place, we have peace and spirituality in this place," as if Prabhakaran was their own parent. They were in the old age home for half a day. They provided food for the elderly residents of the house, and our Kolping family members sat and





ate the same meal with them. We are grateful to all of the participants and the brother. The head of the elderly home, Prabhakaran, participated in the event.

On February 18, we traveled to SITRA, with members of the Kolping family. The coordinator attended the meeting, and the Kolping family members explained how they were managing the group. The group members also reviewed and updated their minutes book, and they welcomed the coordinator by introducing themselves and their daily activities.

They also discussed a lot of topics during the meeting. After the members asked questions about the inner workings of Kolping, we had a one-and-a-half-hour group discussion with them and encouraged and guided them to join as a group in their neighborhood.



On the 20th of February, we made our routine visit to the Arputha Annai Kolping Family in Udumalpet. The meeting lasted an hour. Fr. Director Tellis Roch attended the meeting. The Kolping family members explained how the group was run, and the group members verified their notes



and the minutes book. The group members were greeted by Father, who also asked them to introduce themselves, share their personal lives, and discuss a variety of topics during the meeting.

COIMBATORE DIOCESE HEALTH COMMISSION CDHC - HALF YEARLY MEETING

In Trichy, we held the Health Commission's half-yearly meeting. All the dioceses' secretaries were present for the meeting. A day was allotted for the meeting. The meeting was led by the state secretary and the commission chairman. Fr. Kennedy from the Diocese of Madurai, led an input session for us. We gave the commission our half-yearly report, which was completed at the diocesan level over the previous six months. Along with the chairman's plan, we also created a new one for the jubilee year. Together with the TNBC calendar for the year, we are expected to include the diocesan ideas and plans. The diocesan commission has already begun working on the jubilee year yearly plan.



DHAMEETING

We met with the congregations' representatives at the DHA level at the CMSSS hall. There were roughly fifteen attendees during the conference. The purpose of the gathering was to establish a health association at the diocesan level that would represent the state. During the meeting, the purpose of DHA was outlined, and three candidates were chosen to serve as president, secretary, and treasurer. The association's president will be Fr. Giles, its secretary will be Sr. Arokiaselvi, and its treasurer will be Sr. Anto. They will be represented at CHAI and CHAT at this inaugural gathering in our diocese. I express my gratitude to everyone of the clergy who attended the meeting and for their ideas for the diocese.

INPUT SESSION FOR THE COUPLES

At Cheran Maanagar, we held the monthly gathering for couples, as we do each month. The meeting took place right

after the mass. Approximately 75 individuals took part in the program. The wellbeing of the parents and kids at home was the main topic of discussion. They were given numerous instances to illustrate how to emotionally balance and comprehend parents and children. The duration of the session was one hour. Parenting doubts were expressed by the parents who took part in the session. They were taught the proper parenting techniques using real-world examples. For the spouses and kids, this meeting is more of a mental health program. I appreciate Fr. Andrew's constant initiative, and all the members who participated in the program.



UDHAYAM WOMEN FEDERATION TRUST LOAN DISBURSEMENT DETAILS

We have given checks to women who work in small-scale industries. They obtain the Udhayam Women Federation Trust loan to use for the work they have started so that they may sustain themselves. In a similar vein, fifteen members have received their debt back from the areas of Coimbatore, Anamalai, Kinathukadavu, and Pollachi. Some of the groups are currently being evaluated in order to receive their checks and loans for the next month.

SLNO	BENEFICIARY NAME	REGION	AMOUNT
1	Merina	pollachi	45000
2	Gayathiri	pollachi	45000
3	L.Shanthi	pollachi	45000
4	Antony Anjalin	pollachi	45000
5	Beena bai	pollachi	45000
6	Rama devi	pollachi	45000
7	V.Nalini	pollachi	45000
		Total	3,15,000
8	Uma maheswari	kinathu kadavu	45000
9	Meenachi	kinathu kadavu	45000
10	Rathinammal	kinathu kadavu	45000
		Total	1,35,000

11	M.Pathima	Anamalai	30000
12	J.Leone Cruz	Anamalai	15000
		Total	45,000
13	Immaculate Jancy	Coimbatore	45,000
14	Akila	Coimbatore	45,000
15	C.Thavamani	Coimbatore	45,000
		Total	1,35,000
		GRAND TOTAL	6,30,000

NABFINS LOAN DISBURSEMENT DETAILS

Women employed in small-scale industries have been given checks by us. When they receive a Nabfins loan, they are given the money to use for the project they started so that they can sustain themselves. In a similar manner, six members have received their debt back from the areas of Coimbatore, Anamalai, Kinathukadavu, and Pollachi. Currently, some of the groups are being evaluated to get their checks and loans for the next month.

SL.NO	JLG NAME	REGION	LOAN AMOUNT
1	Mary Madha JLG	Anamalai	3,30,000
2	Saral JLG	Anamalai	2,80,000
3	Infand Jesus SHG	Coimbatore	5,90,000
4	Senganthal JLG	Pollachi	3,10,000
5	Roja JLG	Pollachi	3,40,000
6	Pasumpoon	Kinathukadavu	2,90,000
		Total Amount	21,40,000



Rev. Fr. Tellis Roch
Director, CMSSS

News from CEEMA

Dear Rev. Fathers & Sisters,
Greetings from CEEMA!

We are happy to report our activities for February 2025.

Children Sponsorship Program (CSP)

On February 8, 2025, CEEMA distributed the first instalment of financial support for the year 2025 to CPSP students at Thindal. The event began with a welcome dance performed by the CPSP students, creating an enthusiastic and lively atmosphere. During the program, the CEEMA director interacted with the students, offering words of encouragement and motivating them to excel in their studies. He also extended his best wishes for their upcoming annual exams.

Due to a slight delay in receiving the instalment amount, the Christmas gifts could not be distributed earlier. As a result, the gifts were handed out along with the first installment, ensuring that every student received their festive presents.

Similarly, on February 9, 2025, the first installment was distributed at Dharapuram, where CPSP students once again performed a welcome dance to commence the program. The director took the opportunity to interact with the students, encouraging them to focus on their academics and wishing them success in their exams. Christmas gifts were also distributed to all students at this location.

Across both locations, a total of 204 students received their financial support through cheques, ensuring continued assistance for their educational needs.





Distribution of special gifts

On the same day as the distribution of the first installment for the year, five children from Erode and Dharapuram districts received special gifts from their donors. These gifts included a bicycle, a study table, a rice cooker, and a mixer, thoughtfully chosen to support the students in their daily lives and education.

The students were overjoyed to receive these gifts, which served as a great source of encouragement for them. Their heartfelt gratitude was evident as they sincerely thanked their benefactors for their generosity and support. The gifts not only brought happiness but also motivated them to continue striving for excellence in their studies.





"Christ has no body now but yours, no hands, no feet on earth but yours." – St. Teresa of Avila


Rev.Fr. G. Rosario Vinoth
Director, CEEMA

May God grant them eternal rest

06-03-1854	Rev.Fr. Louis Perceval
06-03-1868	Rev.Fr. A.H.Avrial
13-03-1929	Rev.Fr. Criterat
14-03-1924	Rev.Fr. F.X Vieillard
19-03-1933	Rev.Fr. S. Arulanthar
19-03-1942	Rev.Fr. Boulanger
20-03-1901	Rev.Fr. A.J. Lemarchand
20-03-2009	Rev.Fr. A.Jerome
21-03-1861	Rt. Rev.Fr. Msgr. C.Bonnand
22-03-1887	Rev.Fr. L.A. Metayer
22-03-1943	Rev. Fr. Gnanapragasanathar
26-03-1920	Rev.Fr.Arul
28-03-1934	Rev.Fr. Petit
28-03-2007	Rev.Fr.M.S.Michael
29-03-1996	Rev.Fr.M.Irundayam
31-03-2016	Rev. Fr. Oubagarasamy

Eternal rest,
grant unto them O Lord
and let perpetual light
shine upon them.
May their souls
and the souls
of all the faithful departed,
through the mercy of God,
rest in peace.

Amen.



Wish You a Long Life and Good Health on Your Birth Day



On 1st
Fr. P. John Joseph



On 5th
Fr. Amaladass Thaddeus



On 5th
Fr. Sebastian Durai



On 13th
Fr. Arul Santhosh



On 14th
Fr. Maria Joseph Balu



On 20th
Fr. Joseph Felix



On 21st
Fr. S. Irudayaraj



On 22nd
Fr. Arul Jebamalai Raj



On 31st
Fr. Joseph Pragasam



on 31st
Fr. John Paul Vincent

May God Bless You on Your Feast Day



on 17th
Fr. Patrick Irudayaraj



on 19th
Fr. P. John Joseph



on 19th
Fr. Pancras Joseph



on 19th
Fr. Maria Joseph Dhanaraj



on 19th
Fr. P. Joseph Jayapaul



on 19th
Fr. P. Maria Joseph



on 19th
Fr. Maria Joseph Balu



on 19th
V.Rev.Fr. S. John Joseph Stanis



on 19th
Fr. Joseph David



on 19th
Fr. Maria Joseph. A



on 19th
Fr. Joe Francis



on 19th
Fr. Joseph Pragasam



on 19th
Fr. Joseph Suthakar



On 19th
Fr. Joseph Felix



On 19th
Fr. Dinato Joseph

கோவை மறைமாவட்டம்

புனித மகதலா மரியா ஆலயம்

R.V. நகர், காரமடை - 641 104.

“என் இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புங்கள்” (ஆகாய் 1:8)

புதுப்பிக்கப்பட்ட ஆலய அர்ச்சிப்பு விழா அழைப்பிதழ்

02-03-2025 (ஞாயிறு)

மாலை 5.00 மணி

ஆயர் அவர்களுக்கு வரவேற்பு

மாலை 5.30 மணி

மேற்கு: **லெ. தாமஸ் அக்குவினாஸ் M.A., D.C.L.,**

கோவை மறைமாவட்ட ஆயர்

பேருத்தி: **ஜான்கோசப் ஸ்தானிஸ்**

மறைமாவட்ட முதன்மை குரு

அருபணி **அந்தோணி செல்வராஜ்**

மறைமாவட்ட பொருளாளர்

அவர்கள் தலைமையில்

தோழமை குருக்கள் கிணைந்து

புதுப்பிக்கப்பட்ட ஆலய அர்ச்சிப்பு திருப்பலி, புதிய நற்கருணை பேழை.

புதிய சிலுவை, சிலுவைப் பாதை நிலைகள், திருப்பண்டக அறை மந்திரிப்பு, நன்றி கூறுதல், வேண்டுகல் தேர்பவனி நடப்பெறும்.

வேண்டுகல் தேர் மந்திரிப்பு

அருபணி **எவ்வுடு ஞானசேகர்**

இன்பன்ட் திஸ் ஸெக் உயர்த்தல்கள் திருப்பல்.

நற்கருணை ஆசீர்

அருபணி **ஹென்றி ஹான்ஸ்**

புனித அந்தோனியர் ஆலயம், மேட்டூர்பாளையம்.

மேட்டூர்பாளையம் ரோடு

R.V. நகர்
பஸ் ஸ்டாப்

பெரியதூறாயக்கன்
பாளையம்

பிரஸ் காலனி

காரமடை



புனித மகதலா மரியா
ஆலயம்

சிவஜித்து மக்டூம்

அருபணி. **S. ஜான் யேசு சிஜா**

பங்குத்தந்தை

அன்பிய பொறுப்பாளர்கள், கிளைஞர்கள்

பங்கு கிறைமக்கள்

புனித மகதலா மரியா!

எங்களுக்காக லீவண்டிக்கொள்ளும்